

திட்டம் “மாற்றுத்திறனாளிகள் எதிர் நோக்கும் தடைகளை உடைத்தெறிவோம்”

உங்கள் தோற்றம் காரணமாக நீங்கள் முடக்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க கூடியதாக இருக்கின்றதா? அல்லது தொழில் வாய்ப்புக்களில் இருந்து நீங்கள் நிராகரிக்கப்படுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறதா? அல்லது தொழில் சார் கல்வி முறைகளில் நீங்கள் பங்குபற்ற முடியாது என கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதா?. இலங்கையில் ஏறத்தாழ 10% மானவர்கள் அங்கவீனர்களாக காணப்படுவதோடு தம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இது போன்ற சந்தர்ப்பங்களை முகம் கொடுப்பவர்களாக காணப்படுகின்றனர். தற்போதுள்ள கேள்வி என்னவெனில் இத்தகைய களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளையும் பாகுபாடு காட்டுவதையும் வென்று சமூகத்தில் இம்மாற்று திறனாளிகளை ஏனையோரைப் போல கௌரவமாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ என்ன செய்யலாம் என்பதாகும்.

முதலாவதாக மாற்று திறனாளிகளை ஒதுக்குவதும் களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை செய்வதும் ஒரு தவறான எண்ணோட்டம் என்பதையும் அது ஒரு எதிர்மறையான அணுகுமுறை என்பதில் இருந்து எம் சமூகம் விழிப்படைய வேண்டும். பல சந்தர்ப்பங்களில் அங்கவீனர்கள் உபயோகமற்றவர்கள் அல்லது பெறுமதியற்ற பலவீனர்கள் என்றும் ஒதுக்கப்படுகின்றனர். இரண்டாவதாக மாற்றுத் திறனாளிகளுக்கு தகுந்த வாய்ப்புக்களை பெறுவதற்காகவும், சுதந்திரமாக வாழ்வதற்கும், சமஉரிமைகளை உருவாக்குவதற்கும், **சர்வதேச மகாநாடுகளின் இலங்கையில் உள்ள அங்கவீனர்களுக்கான உரிமை** எனும் செயற்பாடு மூலம் ஒவ்வொரு மனிதருக்குமான பாதுகாப்பை வழங்குவதுடன் அவர்கள் பாகுபடுத்தப்படுவதற்கு எதிராக செயற்படுவதை அதன் கடமையாக கொண்டுள்ளது. இருந்தபோதிலும் தேசிய வரைவு மசோதாவின் முடிவு 2016 படி அதன் ஒப்புதல் நிலுவையில் உள்ளது. அரசியல்வாதிகள் உள்நாட்டு அளவில் அதன் இணைப்பிற்கு அழுத்தம் கொடுத்தால் வரவிருக்கும் தேர்தல்கள் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும்.

மாற்றுத்திறனாளிகள் எதிர் நோக்கும் தடைகளை உடைத்தெறிவோம் எனும் திட்டமானது இலங்கையில் உள்ள அங்கவீனர்களுக்கான தடைகளை உடைத்தெறிவதுடன், குறைபாடுகள் கொண்ட மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் மேலே விவரிக்கப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க முற்படுவதோடு அவர்களின் உண்மையான திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடும். இது மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற “VisAbility” எனும் சங்கத்தால் செயற்படுத்தப்படுகின்றது. VisAbility எனும் சங்கமானது குறைபாடுகள் இல்லாத மற்றும் உள்ள ஊழியர்களால் உருவாக்கப்பட்டதாகும் அத்துடன் பாகுபாடுகளில் இருந்து

விடுபடுவதற்கும், எல்லோரையும் ஒன்று சேர்ப்பதை ஊக்குவிப்பதற்கும் ஒரு அசாதாரண அணுகுமுறையை கையாளுகிறது. இது மாற்று திறனாளிகளுக்கு பாரபட்சமாக நடத்தப்படுவதிலிருந்து அவர்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் இப்பயிற்சி பட்டறை வித்தியாசமான அணுகுமுறையினால் முன்னெடுக்க படும். மாற்றுத்திறனாளிகளின் உரிமை பற்றி அறிவூட்டும் நிகழ்வாகவும், நடன நிகழ்வினையும் இணைத்து நடாத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுடன் மாற்றுத்திறனாளிகள் அல்லாதோரையும் இந் நிகழ்வில் இணைத்துக்கொள்ளும் போது மாற்றுத்திறனாளிகள் பற்றிய தப்பிப்பிராயம் இல்லாதொழிக்கப்படுகின்றது. அத்துடன் இத்திட்டமானது ஒரு தொடர்பாடல் முறைமையை ஏற்படுவதோடு பாரபட்சங்களை ஒழிப்பதற்கான ஒரு ஊன்றுகோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு பொது நிகழ்ச்சிகளுடன் முடிவடைகிறது.

VisAbility இன் உருவாக்கமானது ஒரு தனித்துவம் வாய்ந்தது. கலப்பு நடன பட்டறை Gerda König மற்றும் Mahesh E. Umagiliya என்பவர்களால் வழிநடத்தப்படுகின்றது. Mrs König இலங்கை மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள குறைபாடுகள் உள்ள மற்றும் இல்லாத மக்களின் சர்வதேச திட்டங்களில் வலுவான பதிவைக் கொண்ட ஒரு நபர் அத்துடன் ஜேர்மன் நாட்டின் ஒரு கலப்பு கலையுலக நடன நிறுவனத்தின் நடன இயக்குனரும் கூட. அவர் ஒரு அங்கவீனரும் மற்றும் ஒரு சக்கர நாற்காலி பயன்பாட்டாளரும் ஆவார். Mr. Umagiliya இலங்கையை சேர்ந்த ஒரு நடன வல்லுநர், பற்சியாளர் அத்துடன் Meranga Fine Arts Ensemble (Wattala), எனும் நிறுவனத்தின் இயக்குனரம் கூட. சமீபத்தில் Bunka Award 2017 விருது வென்றவருமாவார். அங்கவீனர்களுக்கான உரிமை பட்டறை Helena-Ulrike Marambio வினால் வழங்கப்படுகின்றது. Miss Marambio உலகளாவிய ரீதியில் தென்பிராந்தியத்தின் அங்கவீனர்கள் தொடர்பான தொழில்முறை அனுபவம் வாய்ந்த ஒரு ஆலோசகர். அத்துடன் இலங்கை வழக்கறிஞர் Nirma Karunarathne இணைந்து கொள்கிறார்.

திட்டம் “மாற்றுத்திறனாளிகள் எதிர் நோக்கும் தடைகளை உடைத்தெறிவோம்” the German Federal Foreign Office, Schmitz Stiftungen, and the Arts and Humanities Research Council in the United Kingdom (UK) ஆகிய அலுவலகங்களினால் நிதியளிக்கப்படுகின்றது. அத்துடன் Swamy Vipulananda Institute of Aesthetic Studies (SVIAS) of the Eastern University, the Church of American Ceylon Mission (CACM), and Meranga Fine Arts Ensemble போன்ற நிறுவனங்களினால் இது ஆதரிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் எதிர் நோக்கும் தடைகளை உடைத்தெறிவோம் ஏறாவூர்

7 January 2018 இரண்டு கலப்பு நடன நிகழ்ச்சிகள் நடக்கும்.

இடம்: வந்தாறுமுலை சந்தை

நேரம்: 4-5 pm

இடம்: சிவபுராணம் சவக்காடு

நேரம்: 5-6 pm

மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் ஊழியர்களை தொடர்புகொள்ளவும்

தினேஷ் பிரேமகுமார
(தொடர்பு ஒருங்கிணைப்பாளர்)
(சிங்களம் ஆங்கிலம்)
Mobile: (071) 31 80 441
Email: sjppremakumara@gmail.com

கிருஷ்ணன் கனகசபை
(உதவியாளர் ஒருங்கிணைப்பாளர்)
(தமிழ், சிங்களம், ஆங்கிலம்)
Mobile: (077) 747 8052
Email: krishankanagasabai@gmail.com

VisAbility e.V.
Weichselplatz 6
12045 Berlin
Germany
www.visibility.social
info@visibility.social